

海岸阿美語的 颱風和地震

海岸アミ語の「台風」と「地震」

해안가 아미스(Amis)어에 있어 태풍과 지진

“Typhoon” and “Earthquake” in the Coastal Amis Language

文 | 高清德 (台東縣長濱鄉長濱國中校長)


Matoasay no 'Amis tada mafana' to nika falic no romi'ad, Pakayni to no faili, no orar irato ko kasasiroma no sowal, no ka canglahan a fali o fadat han nangra, no kaciherangan a fali o safalat han nangra, no lalowdan ato kasi'enawan o lifes han nangra. Pakayni to no orar irato ko kasasiruma no sowal, o ramasmas, o fudo', o siya' a orar, masatadasayay a orar, mafana' cangra no hakuwa a fulad ira ko faliyos, ta misimsim to romi'ad a malikuda, hayfangcal ko ilisin no finawlan saan.

阿美族耆老對天候變化非常了解，對於「風」和「雨」也有不同的講法：「春天的風」是fadat，「夏天的風」是safalat，「秋

冬季的風」是lifes，「颱風」是faliyos，「有颱風」是mafaliyos，「旋風」是adiyoc。雨勢方面，「毛毛雨」是ramasmas，「梅雨」是o fudo'，「陣雨」是o siya' a orar，「帶狀雨」是masatadasayay a orar。他們知道哪幾個月會有颱風，因而慎選日期來舉辦豐年祭，讓祭儀更臻完滿。

Nani pito fulad tangasa i siwa ko fulad no mihcahcaan o ka faliyosan a fulad saan a mafana' cangra, sa ano mafaliyos to lima a fulad ato i ikor no siwa a fulad, rarawraw ko matoasay a mackok sacisowal saan: ano matini ko romi'ad no rarem? saan a ma o hot ko faloco' nangra.





每年7到9月是颱風季節，族裡的老人家們都很清楚。萬一颱風出現在5月或在9月以後，耆老們都會以驚訝的口吻說「天候怎麼如此不正常了」，且心存納悶。

Mafenek ko matoasay a mitapal to saka ci pinang a ira ko faliyos a awa ko faliyos a saan, saka ccay a pitapal nangra i, ano hakakrem ko romi'ad ano cicada'a ko wali alatek ira ko faliyos a saan cangra, saka tusa ano ma hengheng ko riyar tataang ko taplik alatek a tayni ko faliyos a marakat kita a saan cangra, saka tolo ano i papotal ko tfo' no 'awl alatek a awa ko faliyos anini mihcaan a saan cangra, saka spat ano malofic ko hana no kingking a kilang i, alatek a ira ko faliyos a saan cangra. Caay ka patlac ko sowal no matoasay.

關於颱風動向的觀察，耆老們也有其獨到的智慧。一、在7至9月的傍晚時分，若東方的海平線上呈現幾道光芒，老人家就推定說可能會有颱風；二、或者起長浪、湧現浪高，老人家們就推定可能颱風會影響到這裡；三、當今年的春筍長在竹叢外圍時，他們就判定今年颱風會較少或是颱風不會來；四、如果今年的山龍眼樹花盛開，他們就判定今年颱風會比較多。他們的判定好像還滿準的呢！

Ira ko faliyos mihaklong to tataangay a orar, tataang to ko cdas, maprar to ko lotok, mafana' ko pasawali a 'Amis, adihay ko kasoy ato cikacik odatong ato mawaliday a futing i riyar saan, sato dafak to'man ho malkal to ko niyaro a tayra i riyar a mikasoy, yoroma ira ko tayraay i cpo' no 'aro a mitafukod, saheto o tamdaw ma'min ko lawac no riyar.

颱風是走逆時鐘行徑，且會帶來豐沛雨量，造成河水暴漲、山土崩塌，族人非常了解海岸會有成堆的漂流木、樹枝、木頭以及被浪打上岸的魚類，所以颱風天凌晨天未亮，全村幾乎總動員，爭先恐後全家大小摸黑檢拾漂流木，白天有的男人冒雨在出海口、河邊撒網，好不熱鬧，所以颱風的到來對海岸阿美族人來



說，是另外一項收穫。

Pakayniay i ka ngiyangi no sota'o lonen han no 'Amis, todong pakayniay malonen yasanay a sowal, caka hakowa ko sowal no 'Amis, alatek nawhan kafahalan saan a malonen honi tumerep caho ka samaan ko riang no lonen a makra no 'Amis, itiya ito nika 'amoto to ko loma', ta matalaw to nika polin no loma', tamatalaw to ko haratng nangra to lonen.

關於地震，海岸阿美語是lonen（重音放在第2個音節，落在第1個n字上。「地震了」則說成malonen，前面加了前綴字ma，代表「有」的意思，如malonen i dafak，意思是今晨有地震）。關於地震的說法，本族著墨不多，是不是地震來得太突然，去得也快，還是地震不曾造成多大影響所致，直到有了水泥建築之後，族人怕房屋倒塌，才對地震有警覺性。

Maharatng no mako i kaka 'manganho, o pakongko no fay' no mako sowal saan: itira i kakarayan ira ko ccay makodicay a fafoy mipakisakis to hcek no kakarayan, sa mangiyangi ko hcek dadmak ko sra -- o lonen saan ko sowal.

Nikawrira o pangangan no 'Amis to cipohongay a 'adopen o malonem saan, mararangi ko ngiha' to malonen, caay hakiya ko malonem ko pakisakisay toy a hcek? Alatek caayay ko fafoy, nawhan caay ka araw to raday ko malonem, ma araw ko fafoy misacikaycikay i salawacan, sa patinaku sato fafoy ko sowal ni fay' i takowanana, caay kafana' kako so'linay hakiya? Nikawrira mahiratng ko sdi no tawa' no pising ni fay', sdak sa ko ilol no mako i cingranan omatoasay.

我倒想起小時候我的外祖母所講的1則神話故事。外祖母說：「之所以有地震，是因天上有1隻長滿癩瘡的豬（「癩瘡」阿美語是kudic），身體發癩就靠在天柱磨蹭搔癩，就引來天搖地動，地震因而引起。」姑且聽之，滿有趣的。但是鹿類（水鹿、梅花鹿、麋鹿等），阿美語是malonem，和malonen（有地震）音很相近。是不是靠著天柱抓癩的應該是鹿而不是豬，只是因為鹿不多見，而豬經常在眼前跑來跑去，外祖母為了方便「指事」說明，讓我容易了解的緣故呢？不得而知。只是此刻我已陷入思念她老人家的深淵了。◆